



தகவல் அர்ப்பும் உரிமைச் சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்),
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண் 24347590

ஆணை நாள்: 03.11.2020

முன்னிலை

திரு. ச. த. தமிழ்குமார், பி.ஏ., பி.எல்.,
மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA1958/F/2020

திரு M. செல்வராஜ்

... மேல்முறையீட்டாளர்

/ எதிர் /

பொதுத் தகவல் அலுவலர்/

தனிவட்டாட்சியர்,

நில எடுப்பு NH 45C திருவிடைமருதூர்,

காந்தி நகர்,

கும்பகோணம்.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:-

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	28.11.2019
முதல் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(1)	14.01.2020
இரண்டாம் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(3)	25.02.2020

ஆணை

இவ்வழக்கு தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை செய்ய இயலாத காரணத்தால் இன்று (03.11.2020) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மேல்முறையீட்டாளர் திரு M. செல்வராஜ், தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் பொதுத் தகவல் அலுவலர்/ தனி வட்டாட்சியர், நில எடுப்பு NH 45C திருவிடைமருதூர், காந்திநகர், கும்பகோணம். ஆகியோர் பங்கேற்றனர்.

2. மேல்முறையீட்டாளர் 28.11.2019 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச்சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், 39, மானம்பாடி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை 45சி விரிவாக்கத்திற்கு நிலம் எடுப்பது தொடர்பாக புல எண் 109/4, 114/1, 117/6, 117/6A, 117/6B1, 117/6H1, 117/10, 117/11, 117/12/ 117/13, 117/14A, 117/9, 117/15, 117/6K1. புல எண் 120/7A9, 120/7A8, 120/7A7, புல எண் 123/21C, அருள்மிகு நாகநாதசுவாமி கோவில் இடம் ஆகும். புல எண் 120/2, 120/8, 120/17, 120/18, 120/19, 120/21, புல எண் 123/18B, 123/23, 123/24A காளியம்மன் கோவில் மற்றும் சத்திரத்திற்கு சொந்தமான இடம் ஆகும். புல எண் 123/1, 22 ஆகியவைகள் நடைபாதையாகும். புல எண் 129/2 அரசு ஆரம்ப பள்ளிகூடம் ஆகும். இவ்வாறு இருக்கையில், 28.11.2019 அன்று மேற்கண்ட புல எண்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு மேற்கண்ட புல எண்களில் உள்ளவர்களிடம் பெறப்பட்ட ஆவணங்களின் நகல்கள் மற்றும் சான்றுகளின் நகல்கள், மேலும் ஒவ்வொருவருக்கும் இழப்பீட்டுத் தொகை எவ்வளவு வழங்கப்பட்டது என தகவல் கேட்டு 9 இனங்களில் தகவல்களை வழங்கக்கேட்டு பொதுத் தகவல் அலுவலர்/ தனி வட்டாட்சியர், நில எடுப்பு, திருவிடைமருதூர், காந்தி நகர், கும்பகோணம் அவர்களுக்கு விலாசமிட்டு விண்ணப்பித்துள்ளார்.

3. பொதுத் தகவல் அலுவலர் 26.12.2019 நாளிட்ட கடிதம் வாயிலாக தகவல் வழங்கியுள்ளார். அத்தகவலில் திருப்தியடையாத மேல்முறையீட்டாளர் 14.01.2020 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர்/ மாவட்ட வருவாய் தனி அலுவலர், தேசிய நெடுஞ்சாலை 45C நிலம் எடுப்பு அலுவலகம், தமிழ் நகர், விளம்மல், திருவாரூர் அவர்களுக்குத் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டு அலுவலர் 24.02.2020 அன்று மேல்முறையீட்டாளர் திருவாரூர் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தேவைப்படும் தகவல்களை தெரிவித்தால் நடவடிக்கை மேற்கொள்வதாக 10.02.2020 நாளிட்ட கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார். அத்தகவலில் திருப்தியடையாத மேல்முறையீட்டாளர் தான் கோரிய தகவலை வழங்க உத்தரவிடுமாறு கோரி 25.02.2020 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (03.11.2020) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் மேல்முறையீட்டாளர் தொலைபேசி வாயிலாக ஆஜராகி, பொதுத் தகவல் அலுவலர் தகவல் ஏதும் வழங்காததால் தான் கோரிய தகவல்களை பெற்று வழங்குமாறு ஆணையத்தைக் கேட்டுக்கொண்டார்.

5. இன்றைய விசாரணையில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் மேல்முறையீட்டாளர் 6(1) மனுவில் கோரிய தகவல்களை முழுவதுமாக வழங்குவதாக ஆணையத்தில் தெரிவித்தார்.

6. மேல்முறையீட்டாளரின் மனுவையும், பொதுத் தகவல் அலுவலர் வழங்கிய தகவலையும் இணைத்து பரிசீலனை செய்கையில் மேல்முறையீட்டாளருக்கு சரியான தகவல் வழங்கப்படவில்லை என்பது தெரிகிறது. எனவே, இன்றைய விசாரணையின் முடிவில் ஆணையம் கீழ்க்கண்ட உத்தரவு பிறப்பிக்கின்றது :-

- மேல்முறையீட்டாளர் 28.11.2019 தேதியிட்டு கோரிய தகவல்களை முழுவதுமாக இவ்வாணை கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள் ஒப்புதல் அட்டையுடன் கூடிய

பதிவஞ்சல் வாயிலாக சட்டப்பிரிவு 7(6)-ன்படி கட்டணமின்றி அனுப்பிவைத்து, மேல்முறையீட்டாளர் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புக்கை அட்டையின் நகல் மற்றும் வழங்கப்பட்ட தகவலின் நகலினை இணைத்து ஒரு அறிக்கையாகத் தயாரித்து இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்படுகிறது.

- மேல்முறையீட்டாளர் 28.11.2019 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் கோரியுள்ள தகவலை வழங்கத் தவறும்பட்சத்தில் பொதுத் தகவல் அலுவலர் மீது தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 20 (1) -ன்கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென்று ஆணையம் எச்சரிக்கின்றது.

ஓம்/- (ச.த. தமிழ்குமார்)
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA1958/F/2020
பொதுத் தகவல் அலுவலர்/
தனிவட்டாட்சியர்,
நில எடுப்பு NH 45C திருவிடைமருதூர்,
காந்தி நகர்,
கும்பகோணம்.

மனுதாரர்
திரு M. செல்வராஜ்,
த/பெ மகாலிங்கம்,
710, தெற்குத்தெரு, தேப்பெருமாநல்லூர்,
திருவிடைமருதூர் தாலுக்கா,
தஞ்சாவூர் மாவட்டம் - 612 206,

Copy to: Judgement File/ Spare.
JE/ PA-11.11.2020